

நஞ்சில்லா உணவு மாசில்லா காற்று பத்து ஏக்கரில் ஒரு பல்லுயிர்ச்சூழல் பண்ணை



விஷமில்லாத உணவு... விஷமில்லாத நீர்... சுத்தமானக் காற்று... இவைதான் அடுத்தத் தலைமுறைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய சொத்துக்கள்' என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. நடைமுறையிலும் அதைக் கடைபிடித்து வருகிறார்கள். இயற்கைக் காதலர்கள் பலரும். அவர்களில் ஒருவர்.. திண்டுக்கல் மாவட்டம், வெள்ளப்பொம்மன்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி.

“பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இந்த ஊர்லதான். விவசாயம்தான் எங்க குடும்பத் தொழில். ஆனா, பட்டப்படிப்பு முடிஞ்சதும் அரசாங்க வேலையில் சேர்ந்த நான், வெளியூர்ல தங்க நேர்ந்ததால, விவசாயத்தை முழுசா தொடர முடியாம போயிடுச்சு.

சில காரணங்களால் இருபது வருஷத்துக்கு முன்ன வேலையை ராஜினாமா பண்ணிட்டு, சொந்த ஊருக்கு வந்து 'செரு'ன்ற பேர்ல தொண்டு நிறுவனத்தை

ஆரம்பிச்சேன். அந்த சமயத்துலதான் மற்ற தொண்டு நிறுவன நண்பர்கள் மூலமா இயற்கை விவசாயம், நம்மாழ்வார் அய்யா பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.

குடும்பச் சொத்துக்கள் பிரிச்சப்ப, பெங்களூர்ல செட்டில் ஆன அண்ணனோட பங்கு தோட்டத்தையும் விலைக்கு வாங்கினேன். மொத்தம் பத்து ஏக்கர் கிடைச்சது. கொஞ்சத்துல மட்டும் தென்னை இருந்தது. உடனடியா ரசாயன உரங்களை நிறுத்திட்டு, தொழுவரத்தை மட்டும் கொடுக்க ஆரம்பிச்சேன். பேராசிரியரா இருக்கற நண்பர் மூலமா பிறை வடிவ பாத்தி எடுக்கறதைத் தெரிஞ்சிகிட்டு, அதேபோல பாத்தி எடுத்து, மூடாக்குப் போட்டேன்.

93-ம் வருஷம்னு நினைக்கிறேன்.. அப்போ நம்மாழ்வார் அய்யா திண்டுக்கல் வழியா நடைபயணம் வந்தார். 'நான் இயற்கை விவசாயி. என் தோட்டத்துக்கு நீங்க வரணும்'ன கூப்பிட்டேன். என்ன பயிர் இருக்கு'னு கேட்டார்.' தென்னை இருக்கு'னு சொன்னேன். ஒரே பயிர் மட்டும் இருந்தா.. அங்க பல்லுயிர்ச்சூழல் இருக்காது. நான் வர மாட்டேன்'னு மறுத்துட்டார். அப்போதான் முழு இயற்கை விவசாயம்னா என்னாங்கறது உரைச்சது" என்று நெகிழ்ச்சியோடு சொன்ன வெள்ளைச்சாமி தொடர்ந்தார்.

**தோட்டம் முழுவதும் மரங்கள்:**

“உடனடியா தோட்டம் முழுக்க பல வகையான மரங்களை நட ஆரம்பிச்சேன். இப்போ, ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மரங்கள் இருக்கு. 500 தென்னை, 200 பாக்கு, 200 கோகோ, 30 மா, 100 சப்போட்டா, 150 எலுமிச்சை, 100 இலவு, 100 நெல்லி, 300 தேக்கு 100 வேம்பு, பலா, கொய்யா, வாழை, சீத்தாப்பழம், பப்பாளி, சாத்துக்குடினு 40 வகையான மரங்கள். தென்னையில் நூறு வகைக் கடந்த

மரங்கள்கூட இருக்கு. இதுல கோகோவை கொஞ்ச நாளைக்கு முன்னதான் நடவு செஞ்சிருக்கேன். பாக்கு அடுத்த வருஷம் காய்ப்புக்கு வரும். 75 சென்ட்ல தனியா இலை வாழையும் போட்டிருக்கேன்.

மாடுங்க ரெண்டு, நாட்டுக் கோழிங்க அம்பது, அறுபதுனு வளர்க்கறேன். தோட்டம் முழுக்க சொட்டுநீர்ப் பாசனம் போட்டிருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்ன நம்மாழ்வார் அய்யாவை அழைச்சிட்டு வந்து தோட்டத்தைக் காட்டினேன். 'தோட்டமில்லாய்யா இது.. சொர்க்கம்'னு சொன்னார். அந்த வார்த்தை இன்னமும் என் காதுல ஒலிச்சுட்டே இருக்கு. 18 வருஷ ஆசை இப்போதான் பூர்த்தி ஆச்சு" என்ற வெள்ளைச்சாமி நம்மை அழைத்துக் கொண்டு தோட்டத்தை சுற்றியவாறே மேற்கொண்டும் பேசினார்.

**காய்கறிக்கு வீட்டுத் தோட்டம்:**

"தொண்டு நிறுவனம் கிராமத்துல இருந்தாலும்.. ரொம்ப வருஷமா திண்டுக்கல்லதான் நாங்க குடும்பத் தோட இருந்தோம். பொண்ணுங்க, பையனையெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொடுத்த பின்ன தோட்டத்துலயே சின்னதா ஒரு குடில் போட்டு தங்கலாம்னு ரெண்டு வருஷத்துக்கு முன்ன கட்ட ஆரம்பிச்சேன். இந்த இயற்கைச் சூழலைப் பாத்து குடும்பத்துல எல்லாரும் ஆசைப்பட்டதால பெரிய வீடாவே கட்டி, எல்லாருமே குடி வந்துட்டோம். அதனால் பேரன்களுக்கெல்லாம் நஞ்சு இல்லாத காய்கறிகளைக் கொடுக்கணும்கறதுக்காக 5 சென்ட்ல காய்கறித் தோட்டம் போட்டிருக்கேன். முள்ளங்கி, கத்திரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, பீர்க்கன், கறிவேப்பிலைனு வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் எல்லாம் இருக்கு.

## உச்சியில் பழங்கள் பறவைகளுக்கு

ஒரு பண்ணைக்குட்டை அமைச்சு, மீன் வளர்த்துட்டிருக்கேன். ஏகப்பட்ட பழ மரங்கள் இருக்கறதால பறவைகள், பட்டாம்பூச்சிகள், அணில்களனு நிறைய ஜீவன்கள் இங்க வளைய வருது. பழ மரங்கள்ல உச்சியில் இருக்குற பழங்களை நாங்க பறிக்கறதில்லை. அதெல்லாம் பறவைகளுக்குத் தான், வீட்டுக்காக வெச்சிருக்கிற வாழை, சப்போட்டா மரங்கள்ல மரத்திலேயே பழுக்குறவரைக்கும் விட்டுத்தான் பறிப்பேன். நான் நடவு செய்யாமலே இங்க நிறைய மரங்கள் இருக்கு. தானாவே விதை விழுந்தும், பறவைகள் மூலமாவும் அதெல்லாம் பரவியிருக்கு. பத்து ஏக்கரையும் ஒரே ஒரு பொம்பளையாள் உதவியோட பராமரிக்கிறேன். தினமும் காலையில் ஆறு மணியில் இருந்து எட்டு, ஒன்பது மணி வரைக்கும் தோட்டம் முழுக்க சுத்தி வந்துடுவேன். அப்படியே சொட்டு நீர்க் குழாயையும், ஒவ்வொரு மரத்தையும் தினமும் கண்காணிச்சிடுவேன்.

## வருமானம் முக்கியமல்ல:

இருபது வருஷமா எந்த ஒரு ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லியோ தோட்டத்துக்குள்ள வந்தது கிடையாது. அதனால் முழு இயற்கை பண்ணைனு இதை தைரியமா சொல்லலாம். நான் ஆசைப்பட்ட மாதிரி ஒரு பல்லுயிர்ச்சூழல் பண்ணையை அமைச்ச ஆத்ம திருப்தி எனக்கு கிடைச்சிருக்கு. இந்தத் தோட்டத்துக்கு பதிலா இருபது வருஷத்துக்கு முன்ன டவுனுல ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தாலே இன்னிக்கு லட்சணக்கான ரூபாய் பார்த்திருக்கலாம். இடத்தோட மதிப்பும் கோடிகள்ல உசந்திருக்கும்.

இந்தத் தோட்டம் மூலமா அந்தளவுக்கெல்லாம் வருமான் கிடைக்காதுங்கறது சத்தியமான உண்மை. ஆனா, என் பேரப்பிள்ளைகள் உட்பட நாங்க எல்லாரும்

விஷமில்லாத சாப்பாட்டைச் சாப்பிடுகிறோம். சுத்தமானக் காற்றை சுவாசிக்கிறோம்.  
இயற்கைச் சூழல்ல வாழ்றோம். இதையெல்லாம் அந்தப் பணத்தால கொடுக்கவே  
முடியாதுங்கறதும் அதே அளவுக்கு உண்மை என்று சொல்லி பெருமையோடு  
பார்த்தார் வெள்ளைச்சாமி,அத்தனையும் உண்மையோ உண்மைதானே

**தொடர்புக்கு:**

வெள்ளைச்சாமி

அலைபேசி:94430-38469

---

**ஆதாரம்:** பசுமை விகடன் வெளியீடு 25.06.11 [www.vikatan.com](http://www.vikatan.com)